

# SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

FRIDAY, AUGUST 9, 1901.

### NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 26th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,  
Special Officer.

#### Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

#### I.

##### Preliminary plan 10.

##### Extent.

Lot.	Name of Land.	A. R. P.
29	Katumbuluhena	27 1 20

on sheet O <sup>14</sup> <sub>24, 32</sub>, and bounded as follows : on the north by the Badalgewattedola, Badalgewatta belonging to Acharige Ukkuve; on the east by the footpath, Yahalamullekumbura belonging to Patiranage Allishami and others; on the south by Medawatta belonging to Wikkaramage Tambihami and others, Ibbanwalakumbura belonging to Wikkaramage Don Bastian and others, Wilakoladeniyehena belonging to Crown, Wilakoladeniya belonging to Crown; on the west by the footpath, Pinliyadda belonging to Patiranage Thomishami and others, Bengahawatta belonging to ditto, Bengahawattekumbura belonging to ditto, Bengahawatta belonging to ditto.

වෙත 1901 ක්‍රිං ජූලි මය 26 වෙති දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දැක්වන ඉඩම්වලට නො, නොයේ ඉස් එකකට නො, නොයේ වැඩිගණකකට යම් අයිත්ව, සිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්තෙම ඒ. අය විසින් වෙශ 1897 නේ නොමිමර 1 නේ ආසුපත්තෙන් 28 වෙති වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණුලුව විශේෂ මහන්තියෙකු, නොයේ පෝෂේයේ යාල්ලේ ක්‍රියෙකුරුවේදී උස්භාන්සේයේ ඉදිරිපිටට ඇළුණ් පෙනීසිට එක් ඉඩම්වලට නො, නොයේ එම නොවසකට සිසි අයිත්ව, සිකමක් පෙන්ව, සිරින්ට නො, නොයෙදෙනායේ, එක් විශේෂ මහන්තියෙකරයාත්තාන්තා, රුපේට වෙශ 1897 නේ නොමිමර 1 නේ ආසුපත්තෙන් ලැබේ තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිත්ව, සිකම නො, නොයාපු එක් ඉඩම් එකකු එයින් අයිත්ව, සිකමක් ගෙන්නුර දැක්වන්ට නො, නොයෙදෙන යුතු ඉඩම් රුපේට රුපේට රුන් නොයේයේ ඇත්තෙන් අත්සන ඇති ලියවිල්ලකින් උස්නාන්සේ විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දැනගත ප්‍රකාශී.

ඉඩම්වල නොරහිරු.

දකුණු පලුකට අයිත්ව මාතර දිස්ත්‍රික්කෙන් මෙරවසක්රලේ වැඩිවේ යන යම පිසිට, තිබෙන මෙම අමුනාපු සහතික සිනියම්වල පෙනීයන මෙහි පහත දැක්වන බිමකටේ. එනම් :—

#### I.

##### මුල්සිනියම 10.

O <sup>14</sup> <sub>24, 32</sub> සිනියම් පහුයට අඩංගු :—

##### බිමිනරම.

බිමිනරපිය.	ඉඩම් නම.	අ. ර. ප.
29	කටුමුහුලේ හේතා ...	27 1 20

මෙම මුළුම්—ලුහුරට, බබ්ල්යෙට්ස්ත්ස් දෙළඹද, අවාරියේ උස්සුවේට අයිත් බබ්ල්යේ ව්‍යෙන්ද; කැගෙනුරට අඩංගුරද, පත්තිරණ යේ අල්ලිස්හා, මිට සහ තැවත් අයව්වේ අයිත් යහුලුවූල්ලේ කුමුරද; දකුණට විකුමයේ තැකිහා, මිට සහ තැවත් අයව්වේ අයිත් මැදවන්ද, විකුමයේ දෙන් බස්තියන්ට සහ තැවත් අයව්වේ අයිත් ඉඩම්වල කුමුරද, රුපේසන්තක විශේෂකාලයෙන් යේන්ද, රුපේසන්තක විශේෂකාලයෙන් යේන්ද, එම අයව්වේ අයිත් පින්ලියදදද, එම අයව්වේ අයිත් බෙන්ගහවන්ද, එම අයව්වේ අයිත් බෙන්ගහවන්ද;

இவ்வறிவித்தலின் தேதியாக 1901 ம் டூ-த்து ஆட்மீ 26 ம் தேதியிலிருந்து மூன்றாம் சத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளையல்லது அக்காணிகளி வெவற்றறையும் குறித்து உரித்துப்பேசவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் டூ-த்து முதலாம் கொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவதா காலதோரில் தெரிப்பது மேற்யடி காணிகளை அல்லது அவற்றிய வெதையும் குறித்து யாது

உரிமை அல்லது உடன்தெ காண்பியாதிருக்கால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தர் தம் மில 1897 ம் (ஷ) -த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் நன்கு கொடுத்திருக்கும் தத்துவத் தைக்கொண்டு தன்கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தையயேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டில் முடிக்குரிய ஆதனமென்று வெளிய ரங்கப்படுத்துவார்.

—  
தாவுடி, இ. டேவிட்ஸன்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

### சொல்லப்பட்ட காணிகளின் விபரம்.


தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்கிள் மொழுவுக்கோரளையைச் சேர்ந்த வெளி வே என்றும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுள், அதாவது இத் தோட்டைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

O  $\frac{14}{24, 32}$  ம் அளவுக்கடத்தாசியில் I.

பிளான் இலக்கம் 10.

தாண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
29	கட்டும்புலேகேன்	... 27 1' 20

எல்லை, வடக்கு-யடல்கேவத்தேதொல, ஆசாரிகே உக்குவே உடைய படல்கேவத்தே ; கிழக்கு-அடிப்பாதை, பத்திறன்கே அல்லிஸ்காமியும் சிலபேர்களுக்குமுடைய யகலமுள்ளேகும்புர் ; தெற்கு-விக்கற்மகே தம்பிகாமியும் சிலயேர்களுக்குமுடைய மெதவத்தை, விக்கறமகே தொன் பல்தியனும் சிலபேர்களுக்குமுடைய இப்பன்வலகும்புர், அரசாட்சிக்குள்ள விலகொலதெனி யேகேன், அரசாட்சிக்குள்ள விலகொலதெனிய ; மேற்கு-அடியாதை, பத்திறன்கே தோமிங்கா மியும் சிலயேர்களுக்குமுடைய பின்னியத்தை, மேற்சொல்லியவர்களுடைய பென்காவத்தை, மேற்சொல்லியவர்களுடைய பென்காவத்தை நேர்கும்புர், மேற்சொல்லியவர்களுடைய பென்காவத்தை.



Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.

### Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A. R. P.	Perches
29	Kadduimbula, &c	27	1 20

**Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.**

Sheet O  $\frac{14}{24, 32}$

extent.

A. R. P.

27 1 20

S. J. C. MORE,  
for Surveyor-General.

II.

### Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
72½	Wattehena, &c.	76 0 0

on sheet O  $\frac{14}{39, 47}$ , and bounded as follows: on the north by Pitawilahena belonging to Crown, Mahadeniya belonging to Vitaranapatiranage Nikulas and others, the Mahadeniyedola, Kajugahakoratuwa belonging to Vidanapatiranage Janoris, Mahadeniya belonging to Vitaranapatiranage Nikulas and others, the Mahadeniyedola, Pahurutotawatta belonging to Pahurutotage Janis and others, the Nilwala-ganga, Okandehena claimed by Vitaranapatiranage Wattuhami and others; on the east by the Nilwala-ganga, Ellehena belonging to Crown; on the south by Ellehena belonging to Crown, Ittagalahena belonging to Crown, Niyangamalehena belonging to Crown; on the west by the old road from Akuressa to Morowaka.

ଓଡ଼ିଆ ୧୦

O  $\frac{14}{39, \frac{47}{47}}$  കിലീമീറ്റർ പഠനക്ക് അവിശ്വസ്യ :—

విలువలు.

३४८

76 0 0

මිට මාසින්—ලුහුරට රුපසන්තක පිටවිලුසේනය, විනාරණපත්‍රිරණයේ නිකුල්පට සහ තවත් අයවලින්ට අයිති මඟදෙනියද, මහදෙනියේ දේශීලද, විදුත්තපත්‍රිරණයේ රැකෝරිස්ට් අයිති කෘෂිතක කොරටවුද, විනාරණපත්‍රිරණයේ නිකුල්පට සහ තවත් අයවලින්ට අයිති මඟදෙනියද, මහදෙනියේ දේශීලද, පතුරුණෙටයේ ජ්‍යෙෂ්ඨ සහ තවත් අයවලින්ට අයිති පතුරුණෙට වහුනය, තිළ්වලුගැනුද, විනාරණපත්‍රිරණයේ වහුනුහාම් සහ තවත් අයවලු විසින් අයිතිවාසිකම් කියන ඕනෑමද සේනයද; තැනෙනුටට තිළ්වලුගැනුද, රුපසන්තක ඇල්ලේ සේනයද; දකුණට රුපසන්තක ඇල්ලේ සේනයද; රුපසන්තක ඉස්ථාගලු සේනයද, රුපසන්තක හිසකම්ලේ සේනයද; බස්නාඡුරට අකුරිස්සේ සිට මොර වැකුව යතු පරිත් පාරුද.


O  $\frac{14}{39,47}$  ம் அளவுக்கட்டா சியில்

## பிளரன் இலக்கம் 10.

துண்டு.	காஜியின் து பெயர்.	வசாலம்.
72½	வக்கேகேன இன்னும் சில காலங்ம்	76 0 0

எல்லை, வடக்கு-அரசாட்சிகள் பிட்டவிலகேன, வித்தாறனபத்திறன்கே நிகுளசம் சிலயேர்களுக்குமுடைய மாதனிய, மாதனியேதால், வித்தாறனபத்திறன்கே ஜனோரிசடைய சூஜாகாகொடிரூட்டுவ, வித்தாறனபத்திறன்கே நிகுளசம் சிலபேர்களுக்குமுடைய மாதனிய, மாதனியேதால், பகுஹதாட்டகே ஜானிசம் சிலபேர்களுக்குமுடைய பகுஹதாட்டவத்த, நில்வலாகங்க, வித்தாறனபத்திறன்கே வத்துகாமியும் சிலபேர்களும் உரித்துப்பேசும் ஒன்னே கேன ; கிழக்கு-நில்வலாகங்க, அரசாட்சிகள் எல்லேகேன ; தெற்கு-அரசாட்சிகள் எல்லேகேன, அரசாட்சிகள் இத்தகலகேன, அரசாட்சிகள் நியங்கமலேகேன ; மேற்கு-அங்குரைச்சிலிருந்து மொறவக்குவுக்கு போகும் பளையஞேட்டு.

[For Tracing see page 4]



### Scale of 8 Chains to an Inch.

Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.

### Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
72½	Wattehena, &c.	76	0 0

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

Sheet O 14  
39-47

S. J. C. MORE,  
for Surveyor-General.

III.

### Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
91½	Pitawilahena	... 12 3 5

<sup>14</sup>  
on sheet O 39, 47, and bounded as follows: on the north by the road from Akureessa to Deniyaya, Kiranakandewatta claimed by Batagodage Babunhami, Pitaliyadda belonging to ditto, Kiranakandewatta belonging to ditto; on the east by Gurubewlehena belonging to Crown; on the south by the footpath; on the west by Puwakgahawila belonging to Crown.

මල්කිනියම 10.

0  $\frac{14}{39, 47}$  සිතියම් පත්‍රකල අඩංගුවේ:-

வித்திவிரிய. ஒவ்வொரு நம்.

విమలరా.

୫୩


මෙට මායිම්—ලැබුරට අකුවස්සේ සිට දෙශීයායට යන පාරද, බිවෙකාඩියේ බූහ්‍යාම් විසින් අයිතිවායිකම් කිතාන කිරණකානුදේ වන්නය, එම ආයට අයිති පිටලියදද, එම ආයට අයිති කිරණ කැපදේ වන්නය; තැගෙනුමුරට ගෝසන්තක ඇරුවැකිලේ හේතුය; දකුණට අයිතාරද; බජ්‍යාමුරට රුරුසනුවක පුවකුගහවිලිය.

O- $\frac{14}{39.47}$  ம் அளவுக்கடதாகியில்

பிளாண் இலக்கம் 10.

அண்டு. காணியினது பெயர். விசாலம். ஏ. ஆ. பு.  
91 $\frac{1}{2}$  ... பிட்டவிலகேன ... ... 12 3 5

எல்லை, வடக்கு-அங்குரெஸ்ஸிலிருந்து தெனியர்யக்கு போகும் குடும்பத்துறை, வட்டகொடகே ப்புன்காமி உரித்துபேசும் கிறங்கன்றேவத்து, மேற்சொல்லியவதுடைய பிட்டளியத்து, மேற்சொல்லியவனுடைய கிறங்கன்றேவத்து; கிழக்கு-அரசாட்சிக்குள்ள குழுபெயுலேகேன்; தெற்கு-அடிபாதை; மேற்கு-அரசாட்சிக்குள்ள புவக்காவில்



Scale of 8 Chains to an Inch.

Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
91½	Pitwilahena	... 12 3 5

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

Sheet O  $\frac{14}{39, 47}$

S. J. C. MORE,  
for Surveyor-General.